

"பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது, நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்." - 1பேது 4:12,13.

விரோதமான ஒரு உலகத்திலே நாம் நமது கர்த்தர் அடைந்த நிந்தைகளை மாத்திரம் பெற எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஊழியக்காரன் தனது எஜமானைவிட மேலானவனல்ல. உலகம், மாம்சம், பிசாசு ஆகிய இவைகள் நமது வழியை எதிர்க்கின்றன. உள்ளே போராட்டங்களும், வெளியே பயங்களும் இருக்கின்றன. நீதிமான்கள் மேல் குறிபார்த்து எய்யும் அம்புகளும், அக்கினியாஸ்திரங்களும் அநேகமாயிருக்கின்றன. ஆனால், துன்பங்களிலும், கடுமையான சோதனைகளிலும் வருந்துகின்ற ஆத்துமாவின் பாத்திரமான மனப்பாங்கு என்னதாய் இருக்க வேண்டும்? அடிக்கடி இவ்வளவு அதிகமாக சம்பந்தப்படுத்துகிற காரியங்கள் தொட நினைவு கொள்ளுவதற்கு முன்னதாக, தேவனுக்கு முன்பு அமைதியாகக் காத்துக் கொண்டும், விழிப்புள்ளவர்களாயிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாவது அவருடைய நடத்துதலையும், அவருடைய சித்தத்தையும் அறிய வேண்டாமா? இவ்விதமாக சங்கீதக்காரன் ஆலோசனையாகக் கூறுகிறான். "நான் மௌனமாகி ஊமையனாயிருந்தேன். நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்" (என்னுடைய சொந்தப் பார்வையிலே எது நலமானதாகத் தோன்றினதோ, அதைச் செய்யாமலும் பேசாமலிருந்தேன்) -Z '96, 31 (R 1937).

சோதனைகள் வரும்போது அது தேவனுடைய பிள்ளைகளை அதிசயிக்கச் செய்யக் கூடாது. ஏனென்றால், அவர்களுடைய பிரதிஷ்டை கிறிஸ்துவோடு பாடு அனுபவிப்பதைக் குறிக்கிறது. அது அவர்களை அதைரியப்படுத்தவும் கூடாது. சரியானபடி, சந்தோஷப்படுவதற்கு அது காரணமாயிருக்க வேண்டும். ஏனென்றால், வரப்போகும் மகிமையை அதிகமாக இனிமையாக்கும் ஒரு அனுபவமான, கிறிஸ்துவோடு பாடு அனுபவிக்கும் உரிமையை, அது அவர்களுக்குக் கொடுக்கிறது. அதிகமாகப் பாடுகளை சகித்தல், வெளிப்படுத்தப்படும் மகிமை அதிகமானதாக இருக்கும். நல்லது, இந்தக் கருத்து நம்மை உற்சாகப்படுத்துவதாக. -P '35, 61.

**ஒத்து வாக்கியங்கள் :-**

ரோம 6:1-11; 8:10,17; 2கொரி 1:5; 4:10; 1கொரி 15:29-34; மாற் 10:35-39; கொலோ 2:11,12; கலா 2:20; 2தீமோ 2:10-12; பிலி 3:10; 1பேது 2:19-24;3:14,17,18; 4:16,19; எபி 7:26,27; 13:10-16; 10:4-10,19; 9:13-23; 1பேது 2:5,9.

**கோபுர வாசிப்பு :** Z '15, 297 (R 5778).

**வினாக்கள் :** இந்த வாரம் கிறிஸ்துவுடன் கூடப் பாடனுபவித்தேனா? எப்படி? ஏன்? பலன்கள் எவை?